

## **ஆங்கில மொழி தொடர்பான பட்டப்பின் படிப்பு நிறுவகம் - 2020**

---

### **1. நிதிக் கூற்றுக்கள்**

---

#### **1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்**

---

ஆங்கில மொழி தொடர்பான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் அரசியலைமைப்புடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்மன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து நிறுவகத்தின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றினையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### **1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

---

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏழைஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### **1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்**

---

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நீர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவகத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆரூபைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம், நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலர்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிறுவகம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### **1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்**

---

ஒட்டுமொத்தமாக மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இனங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெலுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயென்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்றிறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவீர்கள் நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்றவரையில் பின்வருவனவற்றை பரீசிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவகத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவகம் இணங்கியிருந்ததா என்பதும்,
- நிறுவகம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- நிறுவகத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

**குறித்த நியமம் தொடர்பாக  
இணங்காமை**

**முகாமைத்துவ கருத்துரை**

**பரிந்துரை**

(அ)	இலங்கை கணக்கீட்டு நியமம் 01 இன் 48 ஆம் பந்தியின் பிரகாரம் தேவைப்படுகின்ற அல்லது அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ள விடத்து தவிர்த்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஈடுசெய்யப்படக் கூடாதிருப்பினும் 2020 திசெம்பர் 31 இற்கு காணப்பட்ட ரூபா 514,601 ஆன வங்கி மேலதிகப் பற்று மற்றும் வங்கி மீதிகள் ஈடுசெய்யப்பட்டு காண்பிக்கப்பட்டிருந்தது.	174100336838310 ஆம் இலக்க கணக்கில் 2020 திசெம்பர் 31 இற்கு ரூபா 514,601 ஆன வங்கி மேலதிகப் பற்று காணப்படுகின்றமை அத்திகதிக்கு காசுப் புத்தகத்தின் பிரகாரம் அவதானிக்கப்பட்ட போதிலும் சேமிப்பு கணக்கிலிருந்து நடைமுறை கணக்கிற்கு வரவு வைக்கப்படுகின்றமையினால் உண்மையாகவே வங்கி மேலதிகப் பற்றொன்று ஏற்படாது.	காசுப் புத்தகத்தின் பிரகாரம் காணப்படுகின்ற மேலதிகப் பற்று நியமத்தின் பிரகாரம் நிதி நிலைமைக் கூற்றில் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
(ஆ)	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 02 இன் 30 (ஆ) பந்தியின் பிரகாரம் காசுப் பாய்ச்சல் கூற்றில் காச அல்லாத உறுப்படிகள் சீராக்கப்படும் போது ரூபா 118,000 ஆன அசையா சொத்துக்களின் காலக்கழிவு செயற்பாட்டு செயற்பாடுகளின் கீழ் சேர்க்கப்பட வேண்டிய போதிலும் அப் பெறுமதி குறைக்கப்பட்டிருந்தது.	கணக்காய்வினால் காண்பிக்கப்பட்டுள்ள பெறுமதி சரி செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கு தொடர்புடைய திருத்தப்பட்ட காசுப் பாய்ச்சல் கூற்று முன்வைக்கப்படப்பட்டுள்ளதுடன் அதில் 2020 ஆம் ஆண்டிற்கு தொடர்பாக காண்பிக்கப்பட்டுள்ள வேறுபாடு பூஜ்ஜியமாகிறது என.	நியமத்தின் பிரகாரம் சரியாக காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்படல் வேண்டும்.
(இ)	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 02 இன் பிரகாரம் நிதி நிலைமைக் கூற்றில் திசெம்பர் 31 இற்கான காச மற்றும் காசக்கு சமனானவையின் பெறுமதிக்கு காச பாய்ச்சல் கூற்றின் காச மற்றும் காசிற்கு சமனானவையின் பெறுமதி சமனாக காணப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் காச மற்றும் காசிற்கு சமனானவையின் பெறுமதி ரூபா 35,854 இனால் இணங்கவில்லை.	2020 ஆம் ஆண்டிற்கு தொடர்பாக திருத்தப்பட்ட காசுப் பாய்ச்சல் கூற்று பின்னினைப்பு 1 ஊடாக இணைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 2020 ஆம் ஆண்டிற்கு தொடர்பாக காண்பிக்கப்பட்ட வித்தியாசம் பூஜ்ஜியமாகும்.	நியமத்தின் பிரகாரம் சரியாக காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஈ)	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03 இன் 47 ஆம் பந்தியின் பிரகாரம் பொருண்மையான கடந்தகால பிழைகள் வரலாற்று ரீதியாக சீராக்கல் இன்றி ரூபா 1,723,702 ஆன கடந்த ஆண்டு பிழை திருத்தங்கள் திரண்ட இலாபத்திற்கு சீராக்கப்பட்டிருந்தது.	கணக்காய்வினால் காண்பிக்கப்பட்டுள்ள பிரகாரம் பெறுமதிகள் வருங்கால கணக்குகள் தயாரிக்கப்படும் போது வரலாற்று ரீதியாக திருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் .

## 1.5.2 கணக்கீட்டு குறைப்பாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டில் காசாக பெறப்பட்ட முதலீட்டு வட்டி வருமானம் ரூபா 3,712,799 ஆக காணப்படினும் காசப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு வட்டி வருமானமாக ரூபா 3,535,351 ஆக காண்டிபிக்கப்பட்டிருந்தது.	2020 ஆம் ஆண்டிற்கு தொடர்படையதாக திருத்தப்பட்ட காசப் பாய்ச்சல் கூற்று பின்னிணைப்பு 1 ஊடாக இணைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 2020 ஆம் ஆண்டிற்கு தொடர்படையதாக காண்பித்துக் கொடுக்கப்பட்ட வித்தியாசம் பூஜ்ஜியமாகும்.	காசப் பாய்ச்சல் கூற்று சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டிற்க தொடர்புடைய ரூபா 112,610 ஆன முதலீட்டு வட்டி வருமானம் கடந்த ஆண்டின் வருமானமாக கணக்கிடப்பட்டிருந்தது.	கணக்காய்வினால் காண்பிக்கப்பட்டுள்ள பிரகாரம் திறைச்சேரி உண்டியல் முதிர்ச்சி திகதி 2020 ஆம் ஆண்டாக விருப்பினும் அதற்கு தொடர்புடைய வட்டி 2019 ஆம் ஆண்டின் நாளேட்டு இல 96 ஊடாக சீராக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் தொடர்புடைய திறைச்சேரி உண்டியலுக்கான வட்டி கணக்குகளில் சீராக்கப்பட்டுள்ளமையினால் 2020 ஆம் ஆண்டில் அதற்குரிய வட்டி கணக்கு தயாரிக்கப்படும் போது கருத்திற் கொள்ளப்பட்டில்லை.	ஆண்டிற்குரிய வருமானம் சரியாக அடையாளப்படுத்த ப்பட்டு கணக்கிடப்படல் வேண்டும்.
(இ)	8 கற்கைநெறிகளின் மாணவர் வருமானங்களுக்கு தொடர்புடைய நாளேட்டு கணக்கு, அட்டவணையுடன் ஒப்பிடும் போது ரூபா 410,940 ஆக வேறுப்பட்டது.	நிறுவனத்தின் கற்கைநெறிகளுக்கான கல்வி ஆண்டு மற்றும் கணக்கு ஆண்டு ஒவ்வொன்றும் வேறுப்படுவதுடன் கற்கைநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடங்களிலிருந்து அகற்றப்படுவதற்கும் புதிய பாடங்கள் சேர்க்கப்படுவதற்கும் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற காலெல்லைகள் நடப்பு ஆண்டில் முடிவறுப்பத்தாமையினாலும் அக்காரணத்தினால் மாணவர் கட்டணங்கள் விரைவாக பெறப்படல் மற்றும் பெறப்பட வேண்டிய மாணவர் கட்டணங்கள் குறிப்பாக அடையாளப்படுத்தப்படுவதற்கு கடினமாகும். இக் காரணத்தினால் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி மற்றும் அட்டவணையின் பிரகாரம் சில சில சமனின்மைகள் காணப்பட்டன. எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான வேறுபாடுகள் ஏற்பாடாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என.	கணக்கு பிரிவில் மற்றும் மாணவர் பதிவு பிரிவில் காணப்படுகின்ற தகவல்கள் பிரகாரம் மாணவ வருமானம் தொடர்பாக ஒப்பீடான்று மேற்கொள்ளப்பட்டு சரியான மாணவ வருமானம் அடையாளப்படுத்த ப்படல் வேண்டும்.

(ஆ)	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் நிலையான சொத்துக்கள் கிரயம் ரூபா 115,414,410 ஆனதுடன் நிலையான சொத்துக்கள் பதிவேட்டின் பிரகாரம் அப் பெறுமதி ரூபா 13,082,250 அடுகியமையினால் ரூபா 102,332,160 ஆன இனக்கமின்மை காணப்பட்டது.	நிலையான பதிவேட்டிற்கு உள்ளடக்கப்படாதிருக்கின்ற கட்டிடங்கள், உபகரணங்கள், புத்தகங்களின் கிரயம் மற்றும் பெளதீக பொருள் ஆய்வு அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டு அகற்றப்பட்ட மற்றும் கணக்கினுள் பதிவழிக்கப்படுவதும் நிலையான சொத்துக்கள் அகற்றப்படாத சொத்துக்களின் காரணத்தினால் இந்த வேறுபாடு ஏற்பட்டது.	சொத்துக்கள் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் நிலையான சொத்துக்கள், நூலக நிலையான சொத்துக்கள் பதிவேட்டின் பிரகாரம் இனங்கல் வேண்டும்.
-----	--	---	--

## 1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

### 1.6.1 பெற வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
நிறுவகத்தின் திசெம்பர் 31 இற்கு பெறப்பட வேண்டிய மாணவர் கட்டண (Receivables from Students) வருமானம் ரூபா 4,306,380 ஆக காணப்பட்டதுடன் 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மீதி ரூபா 2,003,100 ஆக காணப்பட்டது. அப் பணத்தினை அறவிடப்படுவதற்கு குறித்த முறையொன்று பின்பற்றப்பட்டிருக்கவில்லை.	பெறப்பட கட்டணங்களில் கூடியதாகவுள்ள மாணவர்களில்) அறவிடல்களுக்கு பற்றுச்சீட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், நாட்டினை விட்டுச் சென்றுள்ள மற்றும் வெவ்வேறு காரணங்களினால் கற்கைநெறியினை விட்டுச் சென்றுள்ள மாணவர்களிடமிருந்து அப் பணத்தினை அறவிடப்படும் திறனில்லை.	அந்தந்த பெறப்பட அடையாளப்படுத்தப்படுகின்ற மீதிகள் சரியான காலத்தில் அறவிடப்படுவதற்கு முறைமையொன்று ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

## 1.7 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.	சட்டங்கள், விதிகள் இணங்காமை மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
---	---	-----------------------	-----------

(அ)	2014 பெப்ரவரி 17 திகதிய 01/2014 ஆம் இலக்க நிதிச் சுற்றுறிக்கை	மீளாய்வாண்டிற்காக சுற்றுறிக்கையின் பிரகாரம் அரசு திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்க வில்லை.	இவ் அவதானிப்பு தொடர்பில் கருத்து தெளிவற்றமையினால் மேலதிகமாக கற்றல் செயல்நடவடிக்கை எவ்வாறாயினும் நிறுவகத்தின் திட்டம் தொடர்படைய செயல்நடவடிக்கை தேவைப்படுகின்றது. நிறுவகத்தின் எடுக்கப்படல் ஆலோசனையின் பிரகாரம் இவ் நிறுவகத்தின் சூழ்மையின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.	சுற்றுறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
-----	---	---	--	--

(ஆ)	அரசு பெறுகை வழிக்காட்டி கோவையின் 4.2.1 மற்றும் 4.2.2 ஆம் வழிக்காட்டிகள்	குறைந்த பட்சமாக 3 காலத்திற்காக பிரதான பெறுகை திட்டமொன்று மற்றும் பெறுகை நேர அட்டவணையொன்று தயாரிக்கப்பட்டிருக்க வில்லை.	நிறுவகத்தின் ஆண்டு ஆண்டுக்கு தயாரிக்கப்படுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	பெறுகை போது வரும் 03 தொடர்புடையதாக தொடக்கம் திசெம்பர் 31 வரை கொவிட் நேலும் 2020 ஆம் ஆண்டின் மார்ச் 14 தொடக்கம் திசெம்பர் 31 வரை கொவிட் நேரம் பரவலை கட்டுப்படுத்தும் காலக்கட்டத்தினுள் நிறுவகம் முடப்பட்டிருத்தல், பிரதேச தனிமைப்படுத்தல் மற்றும் தனிநபர் தனிமைப்படுத்தல் போன்று நபர்களிடையிலான தொடர்புகளை குறைக்கும் விதத்தில் செயற்பட்ட ஆபத்தான காலமாகும். எவ்வாறாயினும், இக் காலகட்டத்தினுள் வினாத்தாள்களை பகிர்தல், மீண்டும் பெற்றுக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளில் தவிர்க்கப்பட முடியாத தாமதம் ஏற்பட்டுள்ளது.	அரசு பெறுகை வழிக்காட்டி கோவையின் வழிக்காட்டிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ)	1995 யூலை 14 திகதிய 636 ஆம் இலக்க பல்கலைக்கழக மாணினங்கள் ஆணைக்குழு சபையின் சுற்றறிக்கை	பரீட்சையொன்று நடத்தப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள் பெறபேறுகள் வெளியிடப்பட வேண்டியிருப்பினும் நிறுவகத்தினால் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பரீட்சைகள் தொடர்பாக அதன் நிறுவகத்தினால் நூபா 81,331,800 நிதி விடயத்திற்கு பொறுப்பான ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 8.2.2 ஆம் உறுப்புரை	2019 பாஸ்கு தாக்கதல் மற்றும் ஊழியர் வேலை நிறுத்தங்களினால் கடமை காலம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. மேலும் 2020 ஆம் ஆண்டின் மார்ச் 14 தொடக்கம் திசெம்பர் 31 வரை கொவிட் நேரம் பரவலை கட்டுப்படுத்தும் காலக்கட்டத்தினுள் நிறுவகம் முடப்பட்டிருத்தல், பிரதேச தனிமைப்படுத்தல் மற்றும் தனிநபர் தனிமைப்படுத்தல் போன்று நபர்களிடையிலான தொடர்புகளை குறைக்கும் விதத்தில் செயற்பட்ட ஆபத்தான காலமாகும். எவ்வாறாயினும், இக் காலகட்டத்தினுள் வினாத்தாள்களை பகிர்தல், மீண்டும் பெற்றுக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளில் தவிர்க்கப்பட முடியாத தாமதம் ஏற்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	
(ஈ)	2003 பூன் 02 திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 8.2.2 ஆம் உறுப்புரை	நிதி விடயத்திற்கு அமைச்சரின் முன் அங்கீராம் பெறப்படாது நிறுவகத்தினால் ரூபா 81,331,800 நிதி விடயத்தினில் உண்டியல்களில் முதலிடப்பட்டிருந்தது நிறுவகத்தில் ஈட்டப்பட்ட மிகை மாணவ வருமானமாகும். அவ் மிகைப் பணம் முதலீட்டிற்காக முகாமைத்துவ சபை அங்கீராம் பெறப்பட்டிருந்தது.	நிறுவகத்தினால் உண்டியல்களில் முதலிடப்பட்டிருந்தது நிறுவகத்தில் ஈட்டப்பட்ட மிகை மாணவ வருமானமாகும். அவ் மிகைப் பணம் முதலீட்டிற்காக முகாமைத்துவ சபை அங்கீராம் பெறப்பட்டிருந்தது.	நிறுவகத்தினால் உண்டியல்களில் முதலிடப்பட்டிருந்தது நிறுவகத்தில் ஈட்டப்பட்ட மிகை மாணவ வருமானமாகும். அவ் மிகைப் பணம் முதலீட்டிற்காக முகாமைத்துவ சபை அங்கீராம் பெறப்பட்டிருந்தது.	

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவு

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 7,766,962 ஆன மிகையொன்று காணப்பட்டதுடன் அதற்கு நேராத்த முன்னெய ஆண்டின் மிகை ரூபா 12,358,145 ஆக காணப்பட்டது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 4,591,183 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. அவ் வீழ்ச்சிக்கு கற்கைநெறி கட்டணம் ரூபா 3,678,845 இனால் குறைந்தமையும் மீண்டெழும் செலவினம் ரூபா 3,745,474 இனால் அதிகரித்தமையம் பிரதான காரணங்களாக காணப்பட்டன.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 குறைப்பயன்பாடுடைய நிதியங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு அபிவிருத்தி காணப்பட்ட Development Fund) 3,967,500 ஆண் மீதி 05 ஆண்டுகள் தொடக்கம் தொடர்புடைய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	இறுதியில் நிதியத்தில் (PGIE 21 ஆம் கணக்காய்வு குழு கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டு 16 ஆம் திகதி நடத்தப்பட்ட முகாமைத்துவ சபை தீர்மானத்தின் பிரகாரம் அபிவிருத்தி நிதியத்தின் பணம், நிறுவகத்தின் பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்படுகின்ற முகாமைத்துவ தகவல் முறைமை (Management Information System) இற்காக பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.	நிதியம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படல் வேண்டும்.